



بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

خُطْبَةُ الْجُمُعَةِ لِتَارِيخِ ٢٠٢٢/٨/٥ الْمَوَاقِفِ ٧ الْمُحَرَّمِ ١٤٤٤ هـ

عاشوراء

الحمد لله رب العالمين، والصلاة والسلام على خير البرية محمد وعلى آله وصحبه.

أما بعد عباد الله، فَإِنِّي أُوصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ.

أَيُّهَا الْأَحِبَّةُ، بِضَعَةِ أَيَّامٍ تَفْصِلُنَا عَنْ ذِكْرِ عَاشُورَاءِ الْعَاشِرِ مِنْ شَهْرِ الْمُحَرَّمِ، ذِكْرِي الْيَوْمَ الَّذِي نَجَّى اللَّهُ فِيهِ سَيِّدَنَا نُوحًا وَمَنْ مَعَهُ مِنَ الطُّوفَانِ وَأَنْزَلَهُمْ مِنَ السَّفِينَةِ سَالِمِينَ وَذِكْرِي الْيَوْمَ الَّذِي نَجَّى اللَّهُ فِيهِ سَيِّدَنَا مُوسَى وَأَتْبَاعَهُ الْمُسْلِمِينَ مِنْ فِرْعَوْنَ الظَّالِمِ الْكَافِرِ الْأَثِيمِ

Chers bien-aimés, quelques jours nous séparent de la commémoration de *عاشوراء* <sup>^</sup>*Achoura* –le 10<sup>ème</sup> jour du mois de *المحرم* *Al-Mouharram*. C'est la commémoration du jour où Dieu a sauvé du déluge notre maître *نوح* *Nouh* et ceux qui étaient avec lui. Il les a fait descendre sains et saufs de l'Arche. C'est également la commémoration du jour où Dieu a sauvé notre maître *موسى* *Mouça* ainsi que les musulmans qui l'avaient suivi, de la nuisance de Pharaon l'injuste, le mécréant et grand désobéissant.

فَقَدْ رَوَى الْإِمَامُ أَحْمَدُ فِي مُسْنَدِهِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ قَالَ مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَنْبَاسٍ مِنَ الْيَهُودِ قَدْ صَامُوا يَوْمَ عَاشُورَاءِ فَقَالَ مَا هَذَا مِنَ الصَّوْمِ قَالُوا هَذَا الْيَوْمَ الَّذِي نَجَّى اللَّهُ مُوسَى وَبَنِي إِسْرَائِيلَ مِنَ الْعَرَقِ وَعَرِقَ فِيهِ فِرْعَوْنُ وَهَذَا الْيَوْمَ اسْتَوَتْ فِيهِ السَّفِينَةُ أَيُّ سَفِينَةِ نُوحٍ عَلَى الْجُودِيِّ فَصَامَهُ نُوحٌ وَمُوسَى شُكْرًا لِلَّهِ تَعَالَى فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا أَحَقُّ بِمُوسَى وَأَحَقُّ بِصَوْمِ هَذَا الْيَوْمِ فَأَمَرَ أَصْحَابَهُ بِالصَّوْمِ اهـ.

À ce sujet, l'Imam *Ahmad* rapporte dans son *Mousnad* de *Abou Hourayrah*, que Dieu l'agréa, que le Prophète *صلى الله عليه وسلم* était passé auprès de mécréants des fils de *إسرائيل* *Isra'il* qui étaient en train de jeûner le jour de *عاشوراء* <sup>^</sup>*Achoura* et qu'il avait dit ce qui signifie : « **Que représente ce jour pour être jeuné ?** » Ils lui avaient répondu : « *C'est le jour où Dieu a sauvé de la noyade* *موسى* *Mouça* *et les fils de* *إسرائيل* *Isra'il*, *alors que Pharaon est mort noyé !* »

Et c'est le jour où l'arche de نوح *Nouh* s'est établie sur *Al-Joudiyy*. نوح *Nouh* et موسى *Mouça* l'ont jeûné pour remercier Dieu تعالى. » C'est alors que le Prophète عليه الصلاة والسلام avait dit ce qui signifie : « **C'est moi qui suis sur la religion de موسى *Mouça* et qui suis prioritaire pour jeûner ce jour-ci.** » C'est alors qu'il a dit à ses compagnons de jeûner. Fin de citation

أَيُّهَا الْأَحِبَّةُ الْكِرَامُ ضَرَبَ لَنَا أَنْبِيَاءُ اللَّهِ الْمَثَلَ فِي الدَّعْوَةِ إِلَى اللَّهِ وَالصَّبْرِ عَلَى ذَلِكَ وَعَلَى مَنْهَجِهِمْ سَارَ الصَّحَابَةُ الْكِرَامُ وَأَهْلُ الْبَيْتِ الْعِظَامُ فَبَدَلُوا الْأَنْفُسَ وَالْمُهَجَّ دِفَاعًا عَنِ دِينِ اللَّهِ تَعَالَى، وَمَا مِثَالُ الْحُسَيْنِ الشَّهِيدِ رَضِيَ اللَّهُ عَنْهُ بِبَعِيدٍ عَنَّا فَإِنَّهُ لَمَّا رَأَى مَنْ لَا يَصْلُحُ لِإِدَارَةِ شُؤُونِ الْمُسْلِمِينَ قَدْ أَرَادَ أَنْ يَتَسَمَّ الْخِلَافَةَ وَيَتَسَلَّطَ عَلَى الرِّقَابِ مِنْ غَيْرِ رِضَى مِنْ أَهْلِ الْفَضْلِ وَلَا بَيْعَةٍ مِنْ أَهْلِ الْحَلِّ وَالْعَقْدِ جَهَرَ بِرِفْضِ ذَلِكَ وَامْتَنَعَ مِنَ الْمُسَايَرَةِ عَلَى حِسَابِ الْمَصْلَحَةِ الدِّيْنِيَّةِ وَتَمَسَّكَ بِالْحَقِّ ثَابِتًا عَلَيْهِ عَامِرًا بِالْمَعْرُوفِ نَاهِيًا عَنِ الْمُنْكَرِ حَتَّى قُتِلَ وَهُوَ ابْنُ بِنْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهِيدًا مَظْلُومًا بِيَدِ جُنُودِ الْفَاسِقِ الْمُتَهْتِكِ وَفَازَ بِذَلِكَ عِنْدَ اللَّهِ الْفَوْزَ الْعَظِيمَ.

Chers bien-aimés, les prophètes de Dieu nous ont donné des exemples concernant l'appel à la religion agréée par Dieu, pour apprendre à patienter sur cette religion. Et c'est sur leur voie que les compagnons ont œuvré ainsi que les gens éminents de la famille du Prophète صلى الله عليه وسلم. Ils ont donné de leurs personnes pour défendre la religion agréée par Dieu. À l'exemple de *Al-Houçayn*, le martyr, que Dieu l'agrée, qui n'est pas si loin de nous. En effet, quand il a vu que quelqu'un qui n'était pas apte à diriger les affaires des musulmans s'avavançait pour prendre le califat et s'emparer du pouvoir, sans avoir l'agrément des gens de mérite et sans aucun pacte d'allégeance de la part des gens qui connaissent les intérêts des musulmans, il a annoncé haut et fort qu'il désapprouvait cela. Il a refusé de l'approuver, car cela aurait été au détriment de l'intérêt religieux. Il s'est attaché fermement à la vérité, en ordonnant le bien et en interdisant le mal, jusqu'à être tué, lui qui était le fils de la fille du Messager de Dieu صلى الله عليه وسلم. Il est mort en martyr, en victime assassinée injustement par les soldats d'un grand pécheur immoral. Mais grâce à cela, il a gagné l'immense récompense selon le jugement de Dieu. Nous demandons à Dieu de nous accorder la réussite et de suivre l'exemple de ces hommes illustres ; et cela n'est pas chose difficile pour Dieu.

فَنَسْأَلُ اللَّهَ تَعَالَى أَنْ يُؤَفِّقَنَا لِلِإِعْتِبَارِ بِسَيْرِ هَؤُلَاءِ الْأَكَابِرِ وَالْمُضِيِّ عَلَى مِنْهَجِهِمْ وَمَا ذَاكَ عَلَى اللَّهِ بِعَاسِيرٍ.

هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ لِي وَلَكُمْ.

## الخطبة الثانية

الْحَمْدُ لِلَّهِ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى نَبِينَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ الْمَيَامِينِ.

أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ فَإِنِّي أُوصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ فَاتَّقَوْهُ.

عِبَادَ اللَّهِ إِنَّهُ مِمَّا وَرَدَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُنِّيَّةُ صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ كَمَا جَاءَ فِي الْحَدِيثِ الَّذِي مَرَّ ذِكْرُهُ فِي الْخُطْبَةِ الْأُولَى، وَيُسَنُّ صِيَامُ تَاسِعَاءَ كَذَلِكَ مَعَهُ وَهُوَ التَّاسِعُ مِنَ الْمُحَرَّمِ لِقَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا بَقِيََتْ إِلَى قَابِلٍ لِأَصُومَنَّ التَّاسِعَ أَهْ أَيْ مَعَ الْعَاشِرِ رَوَاهُ مُسْلِمٌ، وَحِكْمَةُ ذَلِكَ كَمَا قَالَ بَعْضُ الْعُلَمَاءِ مُخَالَفَةُ الْيَهُودِ فَإِنَّهُمْ يَصُومُونَ الْعَاشِرَ فَقَطْ، فَإِنْ لَمْ يَصُمْ مَعَهُ تَاسِعَاءَ سُنَّ أَنْ يَصُومَ مَعَهُ الْحَادِي عَشَرَ، بَلْ نَصَّ الشَّافِعِيُّ عَلَى اسْتِحْبَابِ صَوْمِ هَذِهِ الْأَيَّامِ الثَّلَاثَةِ فَلَا تُقَوِّتُوا هَذَا الْخَيْرَ.

Esclaves de Dieu, Parmi ce qui est rapporté du Prophète صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ, il y a le caractère recommandé du jeûne du jour de *^Achoura'*, comme cela est mentionné dans le *hadith* cité dans le premier discours. Il est aussi recommandé de jeûner *Taçou^a'* avec *^Achoura'* et il s'agit du 9<sup>ème</sup> jour du mois de *Al-Mouharram*, preuve en est la parole du Messager صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

(( لَمَّا بَقِيََتْ إِلَى قَابِلٍ لِأَصُومَنَّ التَّاسِعَ ))

[rapporté par Mouslim] (*la'in baqitou 'ila qabil la'asoumanna t-taci'*) ce qui signifie : « **Si je suis encore en vie l'année prochaine, je jeûnerai assurément le neuvième.** » C'est-à-dire avec le dixième. La sagesse dans cela est comme l'ont mentionnée certains savants, à savoir de se distinguer des mécréants des fils de *Isra'ïl* qui, quant à eux, jeûnent uniquement le dixième jour. Si la personne n'a pas jeûné le neuvième avec le dixième, il lui est recommandé de jeûner le onzième en plus du dixième. Plus encore, l'Imam *Ach-Chafi'iy* a mentionné explicitement qu'il est recommandé de jeûner ces trois jours-là, c'est-à-dire le neuvième, le dixième et le onzième. Alors ne ratez pas ce bien.

وَأَعْلَمُوا أَنَّ اللَّهَ أَمَرَكُمْ بِأَمْرِ عَظِيمٍ، أَمَرَكُمْ بِالصَّلَاةِ وَالسَّلَامِ عَلَى نَبِيِّهِ الْكَرِيمِ ﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾<sup>١</sup> اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، يَقُولُ اللَّهُ تَعَالَى ﴿يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ﴾<sup>٢</sup> يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمَلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَرَىٰ وَمَا هُمْ بِسُكَرَىٰ وَلَٰكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ ﴿٦﴾ اللَّهُمَّ إِنَّا دَعَوْنَاكَ فَاسْتَجِبْ لَنَا دُعَاءَنَا فَاغْفِرِ اللَّهُمَّ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا اللَّهُمَّ اغْفِرِ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ رَبَّنَا ءَاتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ. اللَّهُمَّ أَذْهَبِ عَنَّا الْغَلَاءَ وَالْأَدْوَاءَ وَارْفَعْ رَايَتَنَا وَنَكِّسْ رَايَةَ أَعْدَاءِ الدِّينِ يَا رَبَّ الْعَالَمِينَ، عِبَادَ اللَّهِ إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ، يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ اذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ يَذْكُرْكُمْ وَاشْكُرُوا لَهُ يَزِدْكُمْ وَاسْتَغْفِرْ لَهُ يُغْفِرْ لَكُمْ وَاتَّقُواهُ يَجْعَلَ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مَخْرَجًا، وَأَقِمِ الصَّلَاةَ.

Ô Dieu, délivre-nous de la cherté de la vie et des épidémies, élève haut notre bannière et renverse celle des ennemis de cette religion, ô Toi le Seigneur des mondes.

<sup>١</sup> سُورَةُ الْأَحْزَابِ / ٥٦.

<sup>٢</sup> سُورَةُ الْحَجِّ / ١-٢.